



ஈலிங் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சேவைகள் ஜூன் மாதம் மாறுகின்றது

ஈலிங் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சேவைகளில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் துண்டுப் பிரசுரம் முக்கிய மாற்றங்களைப் பற்றி விவரிக்கின்றது, ஆனால் ஜூன் 30, 2016 வரை எங்களது சேவைகளை நீங்கள் வழக்கம் போலத் தொடர முடியும்.

ஈலிங் மருத்துவமனையில் தொடர்ந்து இடம்பெறக் கூடிய சேவைகள்	ஈலிங் மருத்துவமனைக்கான புதிய சேவைகள்	ஜூன் 30, 2016 அன்று நிறுத்தப்படும் சேவைகள்
<p>அவசரகாலப் பராமரிப்பு மையம் அவசரகாலப் பராமரிப்பு மையத்தால் வழங்கப்படுகின்ற குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை.</p> <p>பொது மற்றும் குழந்தை மருத்துவ வெளிநோயாளிச் சேவைகள் இதில் நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கான மருத்துவமனை மருந்தகங்கள் மற்றும் சமுதாய மருந்தகங்கள் உள்ளடங்கும்.</p> <p>சில அறுவைச்சிகிச்சைகள், மனநலம் மற்றும் பிசியோதெரபி போன்ற அவசரமில்லாத, குறைவான கடுமை கொண்ட பகல் நேர பராமரிப்புச் சேவைகள்</p>	<p>ஆலோசகர் தலைமையிலான குழந்தை மருத்துவ விரைவு அணுகல் மருத்துவகம் 48 மணி நேரத்துக்குள் சிறப்பு மருத்துவரைப் பார்க்க வேண்டிய தேவையுள்ள குழந்தைகளுக்காக வல்லுநர்கள் ஆலோசனை மற்றும் நேரம் குறிக்கப்பட்ட சந்திப்பு முன்பதிவுகளை விரைவாக அணுகுவதற்குத் தேவையான GPக்களை வழங்குதல்.</p> <p>குழந்தைகளுக்கான இணைப்புப் பராமரிப்பு சௌதாலில் பூர்வாங்கத் திட்டம் மற்றும் நடவடிக்கை இல்லத்தை ஒத்த பராமரிப்பை வழங்குதல், குழந்தைகள் மருத்துவமனையில் தங்க வேண்டியதற்கான சாத்தியத்தைக் குறைத்தல்.</p> <p>குழந்தைகளின் சமுதாய வளர்ப்பு அணி குழந்தைகளுக்கான மருத்துவமனை மற்றும் சமுதாயப் பராமரிப்பில் சேர்வதற்கு ஈலிங் மருத்துவமனைக்குச் செல்லுதல்.</p>	<p>குழந்தைகளின் உள்நோயாளி வார்டு 16 படுக்கைகள், இதில் நான்கு நாள் மதிப்பீட்டுக்கான படுக்கைகள் உள்ளடங்கும். தற்சமயம் ஒரே நேரத்தில் 10 முதல் 12 குழந்தைகள் உள்நோயாளிகளாக கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள்.</p> <p>குழந்தை மருத்துவ வல்லுநர் A&E பராமரிப்பு இனிமேல் குழந்தைகளை ஈலிங் மருத்துவமனையின் A&E-க்கு அழைத்துச் செல்வதற்கு அவசரகால 'நீல விளக்கு' ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட மாட்டாது.</p> <p>A&E-க்கு வரும் குழந்தைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, ஒருநிலைப்படுத்தப்பட்டு, தேவைக்கேற்ப பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்படுவார்கள்.</p>



கூடுதலான தகவல்கள் மே மாதத்தில் கிடைக்கும், மற்றும் சமீபத்திய தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்வதற்கு, பார்வையிடவும் www.healthiernorthwestlondon.nhs.uk அல்லது @HealthierNWL இல் எங்களைப் பின்தொடருங்கள்

இது வெறுமனே உடல்நலப் பராமரிப்பு, சிகிச்சைகள் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை வழங்குகின்ற மருத்துவமனை மட்டுமல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.

உங்களுடைய NHS சேவைகளை எவ்வாறு பெறுவது என்பதை அறிந்துகொள்ளுங்கள்

NHS 111

உயிருக்கு ஆபத்தில்லாத பிரச்சனைக்கான ஆலோசனை அல்லது மருத்துவச் சிகிச்சை உங்களுக்குத் தேவைப்படும்போதும், மற்றும் உங்களுடைய மனநலம் தொடர்பாக உங்களுக்கு அவசரப் பிரச்சனை ஏதாவது இருந்தால் நீங்கள் 111 என்ற எண்ணில் அழைக்க வேண்டும்.

மருந்தகங்கள்

உங்களுடைய உள்ளூர் மருந்தாளுநர் நன்கு பயிற்சி பெற்றுள்ளார். அவர் தலைவலி, வயிற்றுக் கோளாறுகள், இருமல் மற்றும் சளி போன்ற பல்வேறு பொதுவான பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவார் மற்றும் மருந்துகளையோ அல்லது சிகிச்சைகளையோ வழங்குவார்.

GP-க்கள் மற்றும் சமுதாயச் சேவைகள்

மொத்தக் குடும்பத்தினரின் உடல்நல மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்காக GP-க்களும் அவர்களுடைய குழுவினரும் பலவகையான சேவைகளை வழங்குகின்றனர்.

ஈலிங் பகுதியில் உள்ள GP-க்கள் இப்பொழுது ஈலிங் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான விரைவு அணுகல் மருத்துவகத்தை அணுக முடியும், இது குழந்தைகளுக்கான உடல்நலம் குறித்து வல்லுநர்களின்



ஆலோசனையை GP-க்களுக்கு வழங்குகிறது மற்றும் வல்லுநர்களுடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கின்றது.

அவசரகால பராமரிப்பு மையங்கள்

ஈலிங் மருத்துவமனை சிறிய காயங்கள், எலும்பு முறிவு, நோய்த்தொற்றுக்கள் மற்றும் சுளுக்கு போன்ற அவசரமான, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாத நிலைமைகளில் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் நாளொன்றுக்கு 24 மணிநேரம், வாரத்துக்கு ஏழு நாட்கள் சேவை செய்கிறது.

விபத்து மற்றும் அவசரநிலை (A&E)

A&E பெரிய, உயிருக்கு ஆபத்தான நோய்கள் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கானது ஆகும். நீங்கள் A&E-க்குச் செல்ல முடியவில்லை எனில் ஆம்புலன்ஸ் வசதிக்கு 999-ஐ அழைக்கவும்.